

ஸ்ரீலங்கா ரெவிகோம் பிளஸி, 'ஸ்மார்ட்லைன்' ஊடாக தொலைத்தொடர்பு சேவைகள் வழங்குவதற்கான நியதிகளும் நிபந்தனைகளும்

ஸ்ரீலங்கா ரெவிகோம் பிளஸி (இனிமுதற்கொண்டு 'ஸ்ரீலெர்' என்றழைக்கப்படும்) வழங்கும் அகலப்பட்டைச் சேவையை; இங்கே குறிப்பிடப்பட்டுள்ளதும் காலத்துக்குக்காலம் திருத்தப்படுகின்றதும் சம்பந்தப்பட்ட சட்டவாக்கத்தின் கீழுள்ள விதிமுறைகளின்படி உருவாக்கப்பட்டதும் ஸ்ரீலங்கா ரெவிகோம் இணையதளத்தில் உள்ளதுமான (www.slt.lk) நியதிகள் மற்றும் நிபந்தனைகளைப்பொறுத்து வாடிக்கையாளர் பெற்றும் தொடர்ந்து பயன்படுத்தியும் வருவார். இந்த உடன்படிக்கையானது, ஏற்கனவேயுள்ள இணைப்புக்கான, இருதரப்பினருக்கிடையேயுள்ள தொலைபேசிச் சேவை உடன்படிக்கையுடன் (புதிய தொ.பே சேவை/மொலைன் வழங்குதலுக்கான உடன்படிக்கை) சேர்த்து வாசிக்கப்படுவதுடன், குறிப்பிட்ட உடன்படிக்கையின் தவிர்க்கமுடியாத ஒரு அங்கமாகவும் இருக்கும். வாடிக்கையாளரினால் இங்கே வழங்கப்பட்டுள்ள எந்தவொரு தகவலும் குறிப்பிட்ட தொலைபேசிச் சேவை உடன்படிக்கையின் கீழ் வழங்கப்பட்ட தகவல்களுக்கு உகந்ததாய் அமைவதுடன், இவ்விரு உடன்படிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்ந்தும் பிணைக்கும் என்பதை வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்கிறார். இங்கே குறிப்பிட்ட நிபந்தனைகள் வெறும் வழிமுறைகளேயென்றும் அதுசம்பந்தமான வாசகங்கள் ஸ்ரீலெர் இணைய தளத்தில் இன்னும் விபரமாகத்தரப்பட்டுள்ளன என்பதையும் சேவையில் ஏற்படும் மாற்றங்களைப்பற்றி அறிவதற்கு, வாடிக்கையாளர் இந்த உடன்படிக்கையில் நுழைவதற்கு முன்பும் பின்பும் அதை மிகக்கவனமாக வாசித்தறியவேண்டுமென்பதையும் ஏற்றுக்கொள்கிறார். இணையதளமானது, (இனிமுதற்கொண்டு 'இணையதளத்தைப் பார்க்க' என்று குறிப்பிடப்படும்) வாடிக்கையாளருக்கு முன்னதாக அறிவிக்கப்படாமல் காலத்துக்குக்காலம் மாற்றப்படலாம் என்பதையும், ஆனால் வாடிக்கையாளர் தமக்குரிய தகவல்களை அதுமூலமாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதையும் இச் சேவையைப் பயன்படுத்தும் காலகட்டத்தில் இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் நியதிகள் மற்றும் நிபந்தனைகளைத் தாம் ஏற்றுக்கொள்ளாதபட்சத்தில், உடனடியாகத் தமது சேவை இணைப்பு துண்டிக்கப்படலாம் என்பதையும் வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்கிறார்.

1. சேவை வழங்கல்

1.1 பின்வரும் பொதிகளில் ஒன்றை வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம்:

(இந்த உடன்படிக்கையில் இனிமுதற்கொண்டு 'சேவை' என அழைக்கப்படும்).

- a) டபிள் பிளே - (குரல்வழியுடன் அகலப்பட்டை)
- b) டபிள் பிளே - (குரல்வழியுடன் பியோ டிவி)
- c) ட்ரிப்பிள் பிளே - (குரல்வழியுடன் அகலப்பட்டை மற்றும் பியோ டிவி)

1.2 ஒரு பொதியைத் தெரிவுசெய்தபின்னர், அதை மாற்றவேண்டுமெனில், நிலுவைகள் செலுத்தப்படவேண்டும். இந்த பொதி மாற்றத்திற்காக ஸ்ரீலெர் நிர்வாக செலவுக்கான

கட்டணங்களை அறவிடக்கூடும். பழைய பொதியின் நிலுவைகள் செலுத்தப்பட்ட பின்னரே புதிய பொதி செயற்படுத்தப்படும்.

- 1.3 'ஸ்மார்ட்லைன் டபிள் பிளே அல்லது 'ஸ்மார்ட்லைன் ட்ரிப்பிள் பிளே' ஜத் தெரிவுசெய்யும் வாடிக்கையாளருக்கான அகலப்பட்டை மற்றும்/அல்லது பியோ டிவி சேவைகளை வழங்குவதற்கு, அவரது தொலைபேசி பொருத்தமற்றது எனக்கருதப்படும்பட்சத்தில், அச்சேவையை மறுப்பதற்கான அதிகாரம் ஸ்ரீலெர இற்குண்டு.

2. காலம்

2.1 ஸ்ரீலெர இன் சேவை வழங்கும் நாளில் இந்த உடன்படிக்கையும் அமுலுக்கு வருவதுடன், இங்கே பிரிவு 8 இல் குறிப்பிட்டவாறு ஸ்ரீலெர இனால் சேவை முடிவுக்கு கொண்டுவரப்படும் வரையில் அமுலில் இருக்கும்.

2.2 வாடிக்கையாளர் இந்த உடன்படிக்கையை ஒரு வருடகாலத்திற்கு நிறுத்தமுடியாது. குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே நிறுத்தியமைக்காக ஸ்ரீலெர இனால் அந்த குறிப்பிட்ட காலத்தில் வழக்கத்தில் இருக்கும் கட்டணத்தையும் வேறு ஏதேனும் கட்டண நிலுவைகளையும் செலுத்தியபின்னரே அவர் சேவையை நிறுத்தமுடியும்.

2.3 ஒரு வருட கடப்பாட்டுக்காலம் முடிவடைந்ததும் வாடிக்கையாளர் வேறு ஒரு பொதிக்கு மாற்றுமாறு அல்லது தனக்கான சேவையை நிறுத்துமாறும் கோரலாம்.

3. பொறுப்பு விலக்கு

3.1 நன்னம்பிக்கையுடனான நியாயமான வர்த்தக முயற்சிகளைச் செய்து, தனது சேவைகள் குறைந்த தடங்கல்களுடன் கிடைப்பதற்கான முயற்சிகளை ஸ்ரீலெர உறுதிசெய்தாலும், அச்சேவைகள் இடைத்தடங்கல்கள் ஏதுமற்றோ அல்லது பழுதுகளற்றோ இருப்பதற்கான எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது.

3.2 இயற்கை அழிவுகள், விபத்துகள் அல்லது வாடிக்கையாளரின் முறையற்ற பாவனை அல்லது உதாசீனம் அல்லது ஸ்ரீலெர இன் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட வேறேதேனும் காரணத்தால் ஏற்படும் இழப்புகள், பின்விளைவுகள் அல்லது சேவை பொருத்தப்படும்போது ஒரு பாகம் மட்டும் அல்லது முழுவதுமான சேவை இழப்புக்களுக்கு ஸ்ரீலெர பொறுப்பாகாது என்பது வாடிக்கையாளருக்கு அறியத்தரப்படுகிறது.

3.3 ஸ்ரீலெர முறைமைகள் அல்லது இணையம் மூலமாக கடத்தப்படும் தகவல்களை ஸ்ரீலெர கட்டுப்படுத்தவில்லை. ஸ்ரீலெர முறைமைகள்/வலையமைப்புக்கல் ஊடாக கடத்தப்படும் எந்தவொரு தகவல்களின் பாவனையால் ஏற்படும் இழப்புக்களுக்கு பாவனையாளர் மட்டுமே பொறுப்பாவார். வாடிக்கையாளர் இச்சேவையைப் பயன்படுத்தியதால் ஏற்படும் எந்தவித இழப்புகள், பாதிப்புகள் அல்லது சேவைத் தடங்கல்களுக்கு ஸ்ரீலெர, அதன் இயக்குனர்கள், பங்குதாரர், உறுப்பினர்கள், ஒப்பந்தகாரர் மற்றும் ஊழியர்கள் பொறுப்பாகமாட்டார்கள்.

3.4 ஸ்ரீலெர இன் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவகையில் வாடிக்கையாளரின் செயல்களாலோ அல்லது அவரது முனைய உபகரணத்தாலோ 'வைரஸ்' அல்லது 'ஸ்பாம்' நிறைந்த தரவிறக்கம் மற்றும் தரவேற்றங்களால் ஏற்படும் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் அழிவு, அதிகாரமற்ற செயல், சட்டவிரோத செயல்கள் உட்பட்ட, ஆனால் வரையறுக்கப்படாத செயல்களுக்கான நட்ட உத்தரவாதத்தை வாடிக்கையாளர் ஸ்ரீலெர இற்கு வழங்கவேண்டும்.

3.5 ஸ்ரீலெர சேவையை பயன்படுத்தியமையால் அல்லது பயன்படுத்த முடியாமையினால் மற்றும் சேவை நிறுத்தத்தினால் ஏற்படும் எந்தவொரு வியாபார, வருமான, தரவு அல்லது சேமிப்பு இழப்புகளால் ஏற்பட்ட நேரடியான, மறைமுகமான பாதிப்புகளுக்காக வாடிக்கையாளர் ஸ்ரீலெர வையோ அல்லது அதன் ஊழியர், முகவர் அல்லது உரிமைபெற்றவர்களையோ பொறுப்பாக்கக்கூடாது.

3.6 மூன்றாம் தரப்பினரால் கோரப்படும் அறிவார்ந்த ஆதன உரிமைகள், தவறான தரவுகள் பற்றியதிலான அவதாறுகள் மற்றும் ஸ்ரீலெர சேவையூடாக ஒரு வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும் எந்தவிதமான அவதாறுகள், பழிப்புரைகள், இழிவுரைகள், ஆபாசமான அல்லது தீங்கு விளைவிக்கும் அல்லது சமய, இன் அல்லது அரசியல் அடிப்படையிலான தீய தரவுகளுக்கு வாடிக்கையாளர் நட்ட உத்தரவாதம் அளிக்கவேண்டும்.

4. நட்ட உத்தரவாதமளித்தல்

4.1 கவலையீனமாகவோ மோசடியாகவோ அல்லது வேண்டுமென்றோ இச்சேவையை வாடிக்கையாளர் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. அத்துடன், இந்த உடன்படிக்கையை மீறும் வகையில் அவரது அனுமதி பெற்றவர்களோ அதிகாரம் பெற்ற பணியாளர்களோ அதேபோன்ற வகையில் துஷ்பிரயோகம் செய்யாமலும் கூட்டு நிறுவனம் என்ற ஸ்ரீலெர இன் கெளரவத்தை களங்கப்படுத்தாமலும் இருப்பதுடன், இந்த நிபந்தனைகளை மீறியமைக்காக மூன்றாம் தரப்பினர் நட்ட ஈட்டுக் கோரிக்கைகளை கேட்பதற்கும் உரித்துடையவர். (விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்க).

4.2 சேவை இடைநிறுத்தம் அல்லது துண்டிப்பு அல்லது இந்த உடன்படிக்கையின் நிறுத்தம், அல்லது அறிவார்ந்த ஆதன உரிமை, வரைதாறுகள், பழிப்புரை அல்லது கீழ்த்தரமான உள்ளடக்கம் அல்லது வாடிக்கையாளரின் வேலையாட்கள், ஊழியர்கள், அனுமதிக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்லது முகவர்களது எந்தவிதமான செயல்கள், செயற்பாடுகள் அல்லது உதாசீனம் போன்றவற்றிற்கான பொறுப்பை ஸ்ரீலெர ஏற்காது என்பதுடன், வாடிக்கையாளர் ஸ்ரீலெர இற்கு நட்ட உத்தரவாதம் அளிக்கவேண்டும்.

5. வாடிக்கையாளரின் பொறுப்புகள்

இந்த உடன்படிக்கையின் கீழ் வாடிக்கையாளர்கள் ஸ்ரீலெர இனால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் பொதிகள் சம்பந்தப்பட்ட முழுமையானதும் சரியானதுமான தகவல்களைக் கொடுக்கவேண்டும்.

5.1 இங்கே வாசகம் 10 இல் விபரிக்கப்பட்டவாறு, வாடிக்கையாளர் கட்டணங்களை தீர்க்கவேண்டும்.

5.2 இங்கே வாசகம் 14 இல் விபரிக்கப்பட்டவாறு, வாடிக்கையாளர் தனது இடத்திலுள்ள கருவிகளுக்குப் பொறுப்பாவார்.

5.3 ஸ்ரீலூர் சாட்டுதல் பெறுநரின் எழுத்து மூலமான சம்மதமின்றி, வாடிக்கையாளர் அதன் சேவைகளை வாடகைக்கு விடுதலோ மீள் விற்பனை செய்தலோ அல்லது நிறுத்தவோ கூடாது. இச்சேவையானது பொழுதுபோக்குக்காக மட்டுமேயன்றி மறுவிற்பனை செய்வதற்கோ வர்த்தகப் பயன்பாட்டுக்கோ அல்ல.

5.4 இங்கே வழங்கப்பட்ட சேவையை அரசாங்கம் அல்லது பாராளுமன்றம்/ ஒழுங்குறுத்தும் அமைப்புகள்/ சட்ட அமைப்பு அல்லது சட்ட நீதிமன்றம் போன்றவற்றின் சட்டம் அல்லது விதிமுறை அல்லது விதி அல்லது கட்டணங்களை மீறும் எந்தவொரு செயற்பாடுகளுக்காகவோ அல்லது சட்டவிரோதமான, ஒழுக்கமற்ற அல்லது முறையற்ற நோக்கங்களுக்காகவோ பயன்படுத்துவதற்கு வாடிக்கையாளர்களுக்கு அனுமதியில்லை. அந்தமாதிரியான நோக்கங்களுக்காக வாடிக்கையாளர் தொலைபேசியைப் பயன்படுத்தினால் அவர்களின் இணைப்பு துண்டிக்கப்படலாம் அல்லது நிறுத்தப்படலாம். அதற்கான எந்தவொரு நட்ட ஈட்டையோ இழப்பீட்டையோ வாடிக்கையாளர் கோரமுடியாது.

5.5 ஸ்ரீலூர் இனால் வழங்கப்பட்ட தொலைபேசி இணைப்பை பயன்படுத்துவது பற்றிய ஸ்ரீலூர் இனது அல்லது அதன் சார்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு வாடிக்கையாளர் பதிலளிக்கவேண்டும். பதிலளிக்க மறுத்த காரணத்தால், தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படுவதற்கு எதிரான எந்தவொரு நட்ட ஈட்டையும் வாடிக்கையாளர் கோரமுடியாது. சந்தாப்பணத்தை மீள்கொடுப்பதற்கும் ஸ்ரீலூர் பொறுப்பாகாது.

5.6 வாடிக்கையாளரின் இருப்பிடத்திற்கான தொலைபேசி இணைப்பை ஏற்படுத்தும்போது ஏற்படக்கூடிய எந்தவொரு உயர்மின்சார செலுத்துகையினால் விளையக்கூடிய எந்தவொரு சேதம் அல்லது காயம் போன்றவற்றுக்கான நட்ட ஈட்டை ஸ்ரீலூர் இடம் கோரமுடியாது. அத்துடன், இந்தமாதிரியான நட்ட ஈட்டைக் கோரும் மூன்றாம் நபருக்கான நட்ட உத்தவாதத்தையும் வழங்கவேண்டும்.

5.7 அவசியமேற்படும்பட்சத்தில், தொலைபேசி இணைப்பை நிறுவுவதற்கும் பரிசோதிப்பதற்கும் அக்கருவியை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான மின்சாரத்தை வாடிக்கையாளர் ஸ்ரீலூர் இற்கு கட்டணமின்றி வழங்கவேண்டும்.

5.8 வாடிக்கையாளர், தனது கட்டுப்பாட்டிலிருக்கும் இடங்களில் ஸ்ரீலூர் ஊழியர்கள் தொலைபேசி இணைப்பை பரிசோதிக்கவும் பராமரிக்கவும் நியாயமான நேரங்களில் வருவதற்கு அனுமதியளிக்கவேண்டும். அவ்வாறு செய்யும்போது ஸ்ரீலூர் ஊழியர்களால் ஏற்படுத்தப்படும் இழப்புகள் அல்லது சேதங்களைப் பரிசோதிப்பதற்காக ஊழியர்கள் செல்லும்போது,

வாடிக்கையாளர் தனது இடத்தில் இல்லாத காரணத்தினால் அச்சேவை வழங்கப்படாமைக்கு ஸ்ரீலெர பொறுப்பாகாது.

6. வாடிக்கையாளர் இணைப்பை துண்டிக்குமாறு கோரல்

6.1 கடப்பாட்டுக்காலம் முடிவடைந்ததும், வாடிக்கையாளர் சேவையை 3 மாதங்களுக்கு குறையாத காலத்திற்கு தற்காலிகமாக துண்டிக்குமாறு கேட்கலாம். அதன்போது ஸ்ரீலெர சேவையை துண்டிக்காமல், அதற்காக காலத்திற்குக்காலம் மாற்றப்படும் மேலதிக கட்டணங்களையும் அறவிடுவதுடன், சேவை துண்டிக்கப்பட்ட காலத்திற்கான சாதாரண மாதவாடகையையும் அறவிடும்.

6.2 தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டதும், அதனுடன் சேர்ந்த பிற அம்சங்களும் தானாகவே நிறுத்தப்படும்.

6.3. தொழினுட்ப கோளாறுகளைச் சரிப்படுத்துவதற்கு ஸ்ரீலெர தன்னாலியன்ற முயற்சிகளைச் செய்யும். பழுதுகள் தீர்க்கப்படாத சந்தர்ப்பத்தில், ஸ்ரீலெர வாடிக்கையாளரின் சேவையை முடிவுக்கு கொண்டுவரும். எனினும் வாடிக்கையாளர் மாதாந்த வாடகையுட்பட சகல நிலுவைகளையும் செலுத்தவேண்டும்.

6.4 இங்கே சொல்லப்பட்டவாறு வாடிக்கையாளர் செலுத்திய சேவை ஆரம்பக்கட்டணம், பயன்பாட்டுக்கட்டணம் உட்பட்ட, ஆனால் மட்டுப்படுத்தப்படாத கட்டணங்கள், மாதாந்த வாடகை அல்லது பிற கட்டணங்கள் போன்றவற்றிற்கான அவரின் இழப்பீட்டு, கட்டண மீளப்பெறுதல் போன்ற கோரிக்கைகளுக்கு ஸ்ரீலெர பொறுப்பாகாது.

6.5 இந்த உடன்படிக்கை முடிவுக்கு வரும்பட்சத்தில், வாடிக்கையாளர் காலந்தாழ்த்தாமல் தமது இடத்திலுள்ள ஸ்ரீலெர இற்குச் சொந்தமான உபகரணத்தை, சாதாரணமாகப் பாவித்த நிலையைத் தவிர, நல்ல நிலையிலே திருப்பி ஒப்படைக்க வேண்டும். இதற்காக ஸ்ரீலெர இன் அதிகாரம் பெற்ற ஊழியர்கள் முன்னறிவித்தவின் பின்னர் வாடிக்கையாளரின் இடத்திற்கு வருவதற்கு அனுமதிக்கவும் வேண்டும். வாடிக்கையாளர் ஏதாவது முன்பணம் செலுத்தியிருந்தால், அதைப் பெறுவதற்கு உரித்தானவராவார்.

6.6 தொலைபேசி பொருத்துவது தொடர்பாக வாடிக்கையாளருக்கும் பக்கத்து விடுகளிலிருப்போருக்கோ அல்லது விட்டு உரிமையாளருக்கோ பிரச்சனை ஏற்படின், அதனால் ஏற்படும் சேவை தாமதங்களுக்கோ அல்லது தொலைபேசி இணைப்பை பொருத்தி முடிக்காமைக்கோ வாடிக்கையாளர் ஸ்ரீலெர ஜ பொறுப்பாக்கமுடியாது

7. ஸ்ரீலெர இனால் இணைப்பு துண்டிக்கப்படுதல்

7.1 இங்கே வரையறுக்கப்பட்டவாறு, அல்லது ஸ்ரீலெர இணையதளத்திலும் பொதுச்சட்டத்திலும் வெளியிட்ட சேவை வழங்கல் மீறல் போன்றவற்றில் சொல்லியபடி, வாடிக்கையாளர்கள் எந்தவொரு நியதியையும் நிபந்தனைகளையும் மீறும்வகையிலான எந்தவொரு காரணமும்

கற்பிக்கப்படும்பட்சத்தில், ஸ்ரீலெர இந்கு அவரின் சேவையை இடைநிறுத்தம் செய்யவோ அல்லது துண்டிப்பதற்கோ உரிமையுள்ளது. வாடிக்கையாளர் மறுஇணைப்புக் கட்டணம் மற்றும் நிலுவைகளைச் செலுத்துமிடத்து, சேவை மீள இணைக்கப்படும்.

7.2 சேவைக்காரணங்களுக்காக, ஸ்ரீலெர வாடிக்கையாளரின் தொலைபேசி இணைப்பை துண்டித்து, வேறு ஒரு பரிவர்த்தனையூடாக மறுபடி இணைக்கக்கூடும். அத்துடன் எந்த நேரத்திலும் அவரது தொலைபேசி இலக்கத்தையும் மாற்றக்கூடும்.

7.3 ஸ்ரீலெர இனால் வழங்கப்படும் சேவைகளுக்கான நிலுவைகள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ செலுத்தப்படாதபட்சத்தில், ஸ்ரீலெர அச்சேவையை இடைநிறுத்தக்கூடும் அல்லது துண்டிக்கக்கூடும். இக்கட்டணங்கள்; கடப்பாட்டுக் காலத்தில் தான் செலுத்துவதாக வாடிக்கையாளர் உறுதியளித்து ஆனால் செலுத்தாத மாதாந்த வாடகையையும் உள்ளடக்கும்.

8. சேவை நிறுத்தம்

ஸ்ரீலெர பின்வரும் காரணங்களுக்காக இந்த உடன்படிக்கையை நிறுத்தக்கூடும். ஆனபோதிலும் அவ்வாறு நிறுத்தப்படுவதால் வாடிக்கையாளர் அல்லது அவரது மரபுரிமையாளர், மரணத்துவகாரர், உரிமைத்தத்துவகாரர், பின்னுரிமையாளர் அல்லது சாட்டுதல் பெறுனர் போன்றோரிடமிருந்து ஸ்ரீலெர நிலுவைகளைப் பெறுவதை தடுக்கமுடியாது.

8.1 வாடிக்கையாளரினால் செலுத்தப்படவேண்டிய எந்தவொரு சேவைக்கட்டணம், சந்தா அல்லது மேலதிக கட்டணம், அறவீடுகள், செலவுகள், சேதங்கள் பற்றி அவருக்கு அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்தின் பின்னரும் அவை செலுத்தப்படாமலிருந்தால்

8.2 வாடிக்கையாளர் கடன் தீர்க்கமுடியாதவரென நீதிகாணப்பட்டு அல்லது கடன்தருனர்களுடன் ஒரு ஏற்பாடு அல்லது ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும்பட்டிருந்தால்

8.3 வாடிக்கையாளர் ஒரு கம்பனியாருக்கும் பட்சத்தில், அது நெருக்கடியிலிருந்தால் அல்லது அதன் சொத்துக்களுக்களை அடைவதற்காக ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால்

8.4 எந்தக் காரணத்தினாலோ அரசாங்க அதிகாரசபை/ஓழுங்குறுத்தும் ஆணைக்குழுவினால் ஸ்ரீலெர இந்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் மீளப்பெறப்பட்டால் அல்லது புதுப்பிக்கப்படாவிட்டால்

8.5 தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ அல்லது தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு மேல் துண்டிக்கப்பட்டிருந்தாலோ

8.6 வாடிக்கையாளர் இங்கே வரையப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளை பின்பற்றத்தவறினால்

8.7 தொலைபேசி இணைப்புக்கான கட்டுமானம் அல்லது பராமரிப்புக்குத் தேவையான அனுமதி அல்லது வசதியுரிமைகளை எந்த நேரத்திலும் பெறுவதற்கு ஸ்ரீலெர இனால் முடியாமல் போனால்

8.8 மின்சாரத்தினாலோ அல்லது மின்னுற்பத்தி நிலையம் கட்டப்பட்டமையாலோ அல்லது வாடிக்கையாளரினாலோ அல்லது வேறு எந்த காரணத்தினாலோ சேவைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு அல்லது சேதங்களைத் திருத்துவதற்கான உறுதிப்படுத்தப்பட்ட செலவுகளை ஸ்ரீலெர இற்கு வழங்கத்தவறினால்

8.9 உபகரணத்தைப் பயன்படுத்துவதற்கும் நிறுவுதலுக்குமான அனுமதியை வாடிக்கையாளர் பெறமுடியாமல்போனால் ஸ்ரீலெர தொலைபேசி இணைப்பையோ வசதிகளையோ நிறுத்தக்கூடும். வாடிக்கையாளர் எந்தவிதமான நட்ட ஈட்டையும் பெற தகுதியானவராகமாட்டார்.

9. இடம் மாறுதல்

9.1 திருத்தியமைத்தல்

9.1.1 வாடிக்கையாளரின் வேண்டுகோளின்படி, ஸ்ரீலெர இனால் முடியக்கூடுமானால் அது அவரது தொலைபேசி இணைப்பு, பொருத்தப்பட்டவைகள், கருவிகள், வயர்கள் போன்றவற்றை திருத்தியமைக்கும். இவ்வாறு திருத்தியமைத்தல் வாடிக்கையாளரின் இடத்தின் எல்லைக்குள் அமையக்கூடியதாகவும் இருத்தல்வேண்டும். இம்மாதிரியான திருத்தங்கள், அகற்றல்களுக்கான கட்டணங்களை வாடிக்கையாளர் ஸ்ரீலெர இற்குச் செலுத்தவேண்டும்.

9.1.2 வாடிக்கையாளரின் அல்லது பொதுமக்களின் வசதியை மனதில்கொண்டு, வாடிக்கையாளருக்கு அறிவிக்காமலோ அவரின் வேண்டுகோளின்றியோ அவருக்கான தொலைபேசி இணைப்பில் ஸ்ரீலெர மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இதற்காக கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது.

9.1.3 இம்மாதிரியான மாற்றங்களின்போது ஏற்படும் இழப்புக்களுக்கு ஸ்ரீலெர பொறுப்பாகாது என்பதுடன், இதன்போது ஏற்படும் சேவை தடங்கல்களுக்கான பகுதியான அல்லது முழுமையான சந்தாக்கழிவுகளுக்கும் வாடிக்கையாளர் உரித்தானவரல்லர்.

9.2 வாடிக்கையாளர் தனக்கான சேவையை இன்னொரு இடத்திற்கு மாற்றித்தருமாறு கேட்டால், ஸ்ரீலெர அதற்கான நல்ல முயற்சிகளைச் செய்யும். தொழிலுடை காரணங்களால் புதிய இடத்திலே பழைய சேவை/பொதி/அம்சங்களை வழங்குவது முடியாதபோது, அதற்கான பொறுப்பை வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்வதோடு, அச்சேவைகளை புதிய இடத்தில் வழங்குவதற்காக ஸ்ரீலெர ஒரு புதிய உடன்படிக்கையையும் மேற்கொள்ளலாம்.

10. கட்டணங்களும் கொடுப்பனவுகளும்

10.1 சேவையை வழங்குவதற்கான ஆரம்பக்கட்டணம், பாவனைக்கட்டணம், மாதவாடகை, வரிகள் மற்றும் விதிப்பனவுகள் உள்ளடங்கலான ஆனால் மட்டுப்படுத்தப்படாத கட்டணங்களை உரிய காலத்தில் வாடிக்கையாளர் செலுத்துவதாக உறுதியளிக்கிறார்.

10.2 வாடிக்கையாளருக்கு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்ட சேவையில் ஏதாவது தடங்கல் ஏற்படின், அவர் மேலே குறிப்பிட்ட எந்தவித கட்டணங்களையும் மீளப்பெறுவதற்கு உரித்துடையவரல்லர்.

10.3 சேவை தொடர்பாக ஸ்ரீலெர அறவிடும் சகல கட்டணங்கள், மேலதிக கிளை என்களுக்கான கட்டணங்கள், போன்றவற்றை வாடிக்கையாளர் செலுத்தவேண்டும். சகலவிதமான கட்டணங்களும் ஸ்ரீலெர கேட்ட காலப்பகுதிக்குள், குறிப்பிட்ட திகதிக்குள் அல்லது கட்டணப்பட்டியல் கிடைக்கப்பெற்ற 14 நாட்களுக்குள் செலுத்தப்படவேண்டும்.

10.4 வாடிக்கையாளரின் இடத்திலுள்ள சேவைக்கான உபகரணங்கள் திருடப்பட்டாலோ அல்லது நெருப்பினாலோ அல்லது வேறு எந்தக்காரணிகளாலோ அழிந்தாலோ அல்லது பாதிப்புக்கு உள்ளானாலோ, அவற்றைத் திருத்துவதற்கான, மீளமைப்பதற்கான செலவுகளை அவர் உடனடியாக ஸ்ரீலெர இற்குச் செலுத்தவேண்டும்.

10.5 வாடிக்கையாளருக்கு சேவை வழங்கப்பட்ட ஆரம்பத்தில், தொடர்ந்து அச்சேவையில் தொழினுட்ப கோளாறுகள் ஏற்பட்டு, அதைப்பற்றி வாடிக்கையாளர் ஸ்ரீலெர அறிவித்து, அதை ஸ்ரீலெர இனால் திருத்தமுடியாதபட்சத்தில், சேவை ஆரம்பக்கட்டணத்தை ஸ்ரீலெர வாடிக்கையாளருக்கு திருப்பியளிக்கும். அந்தச்சந்தரப்பத்தில் இந்த உடன்படிக்கை முடிவுக்கு கொண்டுவரப்படும். சேவை வழங்குவதில் வாடிக்கையாளருக்கும் அயலவருக்கும் அல்லது வீட்டு உரிமையாளருக்கும் இடையே பிரச்சனை ஏதேனும் இருப்பின், ஸ்ரீலெர தனது சொந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உடன்படிக்கையை நிறுத்துவதுடன், அதற்காக அல்லது சேவை வழங்கவில் ஏற்பட்ட தாமதம் அல்லது இடையூறுகளுக்காக வாடிக்கையாளர் ஸ்ரீலெர ஜப் பொறுப்பாக்க முடியாது.

11. மாறுபாடுகள்

11.1 ஸ்ரீலெர இனால் வழங்கப்படும் சேவைக்கான கட்டணம் காலத்திற்குக் காலம் மீளமைக்கப்படும். இங்கே வரையப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகள், இலங்கை தொலைத்தொடர்பாடல் சட்டம் 1991 இன் இல: 25 இன்படி அல்லது எந்தவாரு சட்டம் அல்லது விதிமுறைகளின்படி அல்லது ஸ்ரீலங்கா ரெவிகோம் பிள்சி இன் விதிகளின்படி காலத்திற்குக்காலம் மாற்றி அமைக்கப்படலாம்.

11.2 எந்தவாரு சேவை ஏற்படுத்துவதற்குமான கட்டணம், மாத வாடகை மற்றும் இச்சேவைக்கான எந்தவாரு கட்டணங்களும் திருத்தியமைக்கப்படும். இங்குள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளும் காலத்திற்குக்காலம் மாற்றப்படலாம்.

11.3 சேவை ஆரம்ப கட்டணமானது நியம இணைப்புக்கு மட்டுமே பொருத்தமாகும். மேலதிக வேலையைப் பொறுத்து அது மாறுபடலாம்.

11.4 ஸ்ரீலெர, வாடிக்கையாளரின் கோரிக்கைக்கேற்ப, அவர் இட வேறுபாட்டுக்கான கட்டணங்களை செலுத்தும்பட்சத்திலும் தொழினுட்ப அனுசரணையைப் பொறுத்தும், அவரது சேவையை வெற்றாரு இடத்திற்கு மாற்றும்.

12. ஸ்ரீலெர இன் உரிமைகள்

12.1 வாடிக்கையாளர் மரணமடையநேரின் அல்லது அவர் தனது இடத்தைக் காலி செய்தால் அல்லது ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவரது தொலைபேசிச்சேவையை துண்டிக்கும் உரிமை ஸ்ரீலெர இற்குள்ளது. அந்த துண்டிப்பானது, ஸ்ரீலெர இற்கான வாடிக்கையாளரின் பொறுப்பை பாதிக்காது. தனிப்பட்ட ஒரு வாடிக்கையாளரோ அல்லது தனித்த உரிமையாளரோ மரணமடைய நேரிட்டால், அவரது உரிமைத்தத்துவகாரர், மரபுரிமையாளர், நிறைவேற்றுனர் போன்றோர் வழங்கப்பட்ட சேவைக்கான பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். மரணமடைந்தவர் ஒரு பங்காளரினில், ஏனைய பங்காளர்கள், அவரது மரபுரிமையாளர், நிறைவேற்றுனர், உரிமைத்தத்துவகாரர் போன்றவர்கள் இணைந்து இதற்கான பொறுப்புக்களை ஏற்கவேண்டும். வாடிக்கையாளர் என்பவர், திவாலான ஒரு கம்பனியெனில்,, பின்னுரிமையாளர் மற்றும் அனுமதிக்கப்பட்ட சாட்டுதல் பெறுனர் போன்றோர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

13. அறிவிப்புகள்

வாடிக்கையாளர் தனது விண்ணப்ப படிவத்தில் கொடுத்த முகவரிக்கு அறிவித்தல்கள் தபாலில் அனுப்பப்படும். அவர் முகவரியை மாற்றுவதாயின், ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அதுபற்றி ஸ்ரீலெர இற்கு அறிவிக்கவேண்டும். வாடிக்கையாளர் தனது முகவரி மாற்றத்தை அறிவிக்காமல், அதனால் ஸ்ரீலெர ஆல் அனுப்பப்படும் அறிவித்தல்கள் அல்லது கட்டணப்பட்டியல்கள் கிடைக்காதபட்சத்தில், அதற்கான பொறுப்பை ஸ்ரீலெர ஏற்றுக்கொள்ளாது.

14 உபகரணம்

14.1 சேவை வழங்கலுக்காக, உபகரணம் (உபகரணம்) உட்பட்ட, ஆனால் மட்டுப்படுத்தப்படாதவைகளான தொலைபேசி உபகரணங்கள், செட் டொப் பொக்ஸ், ஹோம் கேற்வே போன்றவை வழங்கப்படும். இந்த உபகரணங்கள் ஸ்ரீலெர இற்கு சொந்தமானவை. இந்த உடன்படிக்கை முடிவுக்கு வரும்பட்சத்தில், வாடிக்கையாளர் இந்த உபகரணங்கள் அனைத்தையும் ஸ்ரீலெர இடம் திருப்பிக்கொடுக்கவேண்டும்.

14.2 வாடிக்கையாளர் அகலப்பட்டையுடனான 'ஸ்மார்ட்லைன் டபிள் பிளே' பொதியை தெரிவுசெய்தால், அவர் ஸ்ரீலெர இன் மொடெம் அல்லது ரெளட்டரை அதன் பிராந்திய அலுவலகங்கள், டெலிவேஷாப்களில் அல்லது வெளியிடங்களில் வாங்கலாம். இதற்கான உதவியை ஸ்ரீலெர இன் 24 மணித்தியால் துரித அழைப்பு எண்ணான 1212 ஜ் அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். (உதவி தேவைப்படும் சமயங்களில் ஸ்ரீலெர ஒரு தொழிலுட்ப அலுவலரை வாடிக்கையாளரின் இடத்திற்கு அனுப்பிவைக்கும்.)

14.3 ஸ்ரீலெர இன் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு வாடிக்கையாளர் தமக்கு வழங்கப்பட்ட சேவையை/அல்லது உபகரணத்தை கவலையீனத்தால், வேண்டுமென்றே பாதிப்பை ஏற்படுத்தினால் அல்லது அனுமதியற்ற செயல்களைப் புரிந்தால் அதற்கு ஸ்ரீலெர பொறுப்பாகாது. அம்மாதிரியான பாதிப்புகளால் அல்லது ஸ்ரீலெர இற்கு சொந்தமான உபகரணங்களில் பாதிப்பை

ஏற்படுத்தினால், அதற்கான இழப்பீடுகளையோ அல்லது பிற கட்டணங்களையோ ஸ்ரீலெர இற்கு எந்த தாமதமுமின்றி வாடிக்கையாளர் செலுத்தவேண்டும்.

14.4 ஸ்ரீலெர இன் எழுத்து மூலமான அனுமதியின்றி வாடிக்கையாளர் ஸ்ரீலெர இற்குச் சொந்தமான எந்த உபகரணத்தையும் பாதிப்படையச்செய்யவோ, மாற்றவோ இணைக்கவோ அகற்றவோ விற்பனை செய்யவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ அல்லது இன்னொரு மின்சார கருவியுடன் இணைக்கவோ கூடாது. அவற்றில் எந்தவித குறியீடோ, சொற்களோ, இலக்கங்களோ எழுதக்கூடாது. இந்த நடத்தைகளின் சேதங்களுக்கான இழப்பீடுகளை வாடிக்கையாளர் ஸ்ரீலெர இற்கு செலுத்தவேண்டும்.

14.5 ஆன்போதிலும், வாடிக்கையாளரின் பணங்கள் ஸ்ரீலெர இடம் இருக்கும்பட்சத்தில், வாக்கியங்கள் 14.3, 14.4 இல் குறிப்பிடப்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளை அதில் கழித்து, எஞ்சிய தொகையை வாடிக்கையாளருக்கு ஸ்ரீலெர கொடுக்கும்.

15. உரிமை மாற்றம்

15.1 ஸ்ரீலெர இடமிருந்து எழுத்து மூலமான அனுமதியின்றி, வாடிக்கையாளர் இங்குள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் குறிப்பிடப்படும் உரிமைகள்/அல்லது கடப்பாடுகளின் பாகங்களையோ அல்லது முழுமையாகவோ எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் உரிமை மாற்றம் செய்யவோ, மறுவிற்பனை செய்யவோ அல்லது வியாபாரம் செய்யவோ கூடாது.

15.2 இங்குள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் குறிப்பிடப்படும் உரிமைகள் மற்றும் கடப்பாடுகளின் பாகங்களையோ அல்லது முழுவதையுமோ எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் உரிமை மாற்றம் செய்வதற்கு ஸ்ரீலெர இற்கு அதிகாரமுள்ளது.

16. தொலைபேசி சேவைகள்

அ) குரல்வழி

ஜிடிடி வசதி: ஜிடிடி வசதி வழங்கப்பட்ட வாடிக்கையாளர், அதைப் பயன்படுத்துவதற்காக, கிடைக்கும் தன்மையைப் பொறுத்து, ஸ்ரீலெர இனால் வழங்கப்படும் ஒரு இரகசிய குறியீட்டை பெற்றுக்கொள்ளலாம். இரகசிய குறியீட்டைப் பெறாமையினால் அல்லது அதைப் பயன்படுத்தாமையினால், வாடிக்கையாளரின் தொலைபேசி இலக்கத்திற்கூடாகச் செல்லும் அழைப்புகளுக்கு அவர் மட்டுமே பொறுப்பாவார். இதுபற்றி ஸ்ரீலெர வழங்கிய அறிவுறுத்தலைப் பின்பற்றாத காரணத்தால் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட இழப்புக்கு ஸ்ரீலெர பொறுப்பாகாது.

ஆ) அகலப்பட்டைச் சேவை (விண்ணப்பத்திலுள்ள வாசகம் 5 இன் தொடர்ச்சி):

- அனுமதியற்ற பெறுவழி: வாடிக்கையாளர் ஸ்ரீலெர சேவைகளைப் பயன்படுத்தி, எந்தவிதத்திலும் அனுமதியற்ற கணிணிமுறைத் தகவல்களைப் பெறுதல் அல்லது மாற்றுதல் அல்லது மற்றைய பாவனையாளர்களின் சேவைகளுக்கு தடங்கல் ஏற்படுத்தும் வகையில் சாதாரணமான அமைப்புமுறைத் தொழிற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தல்

அல்லது தனக்குச் சொந்தமில்லாத எந்தவொரு இணையக்கணக்கிலும் பெறுவழியை ஏற்படுத்திக்கொள்ளல், hacking எனப்படும் கணினிப்பெறுவழிகளை உடைத்து தகவல்களைத் திருடுவது உட்பட்ட ஏமாற்றுவேலை (spoofing) உள்ளிட்ட ஆனால் மட்டுப்படுத்தப்படாதவற்றைச் செய்தலானது உடனடியாக சேவை இடைநிறுத்தப்படுவதற்கு காரணமாய்விடும். (விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்க).

- நியாயமான பாவனை (வரையறையற்ற அகலப்பட்டை பொதி பாவனையாளர்களுக்கு மட்டும்): இணையதளத்தில் விபரிக்கப்பட்டவாறு, வாடிக்கையாளர்களுக்கு எல்லா நேரங்களிலும் வேகத்துடனான ஸ்ரீலெர அகலப்பட்டைச் சேவை கிடைப்பதை ஸ்ரீலெர உறுதிப்படுத்த விரும்புகிறது என்பதை வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்கிறார். எனவே வரையறையற்ற இணைய பொதியை வைத்திருக்கும் வாடிக்கையாளர், அச்சேவையை, பிற ஸ்ரீலெர வாடிக்கையாளர்களும் பயன்படுத்தக்கூடியவகையில், நியாயமாக பாவிக்கவேண்டும்.
- பாதுகாப்பு: வாடிக்கையாளர் தனது பாவனையாளர் பெயரை எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் வழங்குவதோ அல்லது அந்தமாதிரியான தகவல்களை வெளிப்படுத்துவது மாதிரியான முறையில் நடந்துகொள்வதோ கூடாது. இந்த நிபந்தனை எந்தவிதமாகவோ மீறப்படும்பட்சத்தில், அதற்கு வாடிக்கையாளரே பொறுப்புள்ளவராகிறார்.
- பெறுமதிசேர் சேவைகள் (VAS): இங்கே தனக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையான ஜபி முகவரியானது, Web Pro/ Web Master பொதிகளை தெரிவிசப்படும் வாடிக்கையாளர்களுக்கான ஒரு பெறுமதிசேர் சேவை என்பதையும் வாடகையுடனான இப்பொதிகள் எப்போதுமே ஸ்ரீலெர இன் சொத்து என்பதை வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்கிறார்.
- இணைய நடத்தை: ஸ்ரீலெர சேவைகளை பிற வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதையும் அனுபவிப்பதையும் தடுக்கும் அல்லது மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைச் செய்தல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. இவையாவன; ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தல், சட்டவிரோதமான நடவடிக்கைகளைச் செய்தல் அல்லது அவற்றைச் செய்வது பற்றிக் கலந்துரையாடுதல், எந்தவொரு சட்டத்தையும் மீறும் எதையும் வெளியிடுதல், அனுப்புதல், பெறுதல், தரவுப்பரிமாற்றம், செய்தல், மின்னஞ்சல் அனுப்புதல், செய்திகளை அனுப்புதல், செய்திகளை வாசித்தல் அல்லது தரவு, உள்ளடக்கம், தகவல் அல்லது மென்பொருளையும் அனுப்புதல் போன்றவை உள்ளடங்கலான ஆனால் வரையறுக்கப்படாதவை தடை செய்யப்பட்டுள்ளதுடன், இந்த உடன்படிக்கையை மீறும் செயலாகவும் பொருள் கொள்ளப்படும். எனவே, வாடிக்கையாளர் இணைய சேவையைப் பயன்படுத்தி பெருந்தொகையான, மற்றும்/அல்லது வர்த்தக ரீதியான 'ஸ்பாம்' எனப்படும் தேவையற்ற செய்திகளை இணையத்தில் அனுப்பக்கூடாது.

குறிப்பாக, பதிப்புரிமையின் கீழ் பாதுகாக்கப்பட்ட பொருட்களை, அதன் சொந்தக்காரரின் அனுமதியின்றி எந்தவகையிலும் தரவேற்றம் செய்வதோ அல்லது மறுபிரதி செய்வதோ கூடாதென்பதை வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்கிறார். பொதுவாக, மூன்றாம் தரப்பினரின் அறிவார்ந்த ஆதன உரிமைகளை மீறுதலை ஒரு வாடிக்கையாளர் செய்தால் அது முக்கியமானதோரு மீறலாகப் பொருள்கொள்ளப்படும். (விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்க).

இ) பியோ டிவி சேவை (விண்ணப்ப படிவத்தில் பிரிவு 7 இன் தொடர்ச்சி)

இச்சேவையின் உள்ளடக்கமும் அம்சங்களும்

அ) வாடிக்கையாளருக்கு அறிவித்தோ அல்லது அறிவிக்காமலோ அவருக்கு வழங்கப்படும் சேவையின் கீழுள்ள அம்சங்கள் உட்பட, ஆனால் மட்டுப்படுத்தப்படாதவைகளான சனல்கள் மற்றும்/அல்லது எந்த பொதியிலுமுள்ள உள்ளடக்கங்கள் போன்றவற்றை மாற்றும் உரிமை ஸ்ரீலரே இற்குண்டு. அத்துடன், ஸ்ரீலரே தனது முழு அதிகாரத்துடன் தான் வழங்கும் சேவையை விரிவாக்குவதற்கும், இணைப்பதற்கும் தரம் குறைப்பதற்கும் அல்லது சில அம்சங்களை அழிப்பதற்குமான உரிமையைக் கொண்டுள்ளது.

ஆ) இங்கே வழங்கப்படுவது ஒரு கட்டண தொலைக்காட்சி சேவை என்பதையும் அதன் மின்னியல் நிகழ்ச்சி கையேட்டின் (EPG) சிறந்த அம்சமான ‘பெற்றோர் கட்டுப்பாடு’ மூலம் அதன் நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்தலாம் என்பதையும் வாடிக்கையாளர் புரிந்துகொண்டுள்ளார். ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் இந்த சிறப்பு அம்சத்தைப் பயன்படுத்துவது வாடிக்கையாளரின் பொறுப்பாகும்.

இ) மின்னியல் நிகழ்ச்சி கையேட்டின் (EPG) மூலமாக கேட்கப்படும் எந்தவாரு மேலதிக சனலுக்கும் கட்டணம் அறவிடுவதற்கு ஸ்ரீலரே இற்கு உரிமையுண்டு.

ஈ) நிகழ்ச்சிப்பட்டியலிலிருந்து தெரிவுசெய்யப்படும் சனல்கள், கட்டணமிடல் நோக்கத்திற்காக குறைந்தளவு 1 மாதத்திற்கு பயன்படத்தக்கதாகவிருக்கும் என்பதை வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்கிறார்.

உ) இங்கே வழங்கப்படும் உள்ளடக்கங்கள் பிரதியுரிமைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தனது சேவகர்கள், முகவர்கள், ஊழியர்கள் மற்றும்/அல்லது பிரதிநிதிகள் இந்த சேவையூடாக வெளியிடப்படும் உள்ளடக்கங்களை பிரதியெடுக்கவோ அல்லது போலசெய்யவோ அல்லது மறு ஒளிபரப்புச் செய்யவோ அனுமதிக்கக்கூடாது என்பதுடன், அவ்விதமான அனுமதியற்ற செயல்களுக்கான பொறுப்பை வாடிக்கையாளரே ஏற்றுக்கொள்ளவேண்டும்.